

- ▶ முதல் தடுப்பூசி மருந்தளவைப் பெற்றுக்கொள்ளும் 80% மைல்கல்லை நியூ சவுத் வேல்ஸ் இன்று எட்டும். இது ஒரு அற்புதமான சாதனை, அத்துடன் நாங்கள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
- ▶ எம்மில் 47.5% ஆனோர் இப்போது முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுள்ளோம். சமூகத்திற்கு நன்றி. தயவுசெய்து உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஊக்குவியுங்கள், அத்துடன் உங்கள் தடுப்பூசிக்கு இன்றே nsw.gov.au-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,259 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ எங்கள் இலக்குகளை அடைவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன, ஆனால் நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் சில இருக்கின்றன. உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தயவுசெய்து நீங்கள் சுகாதார உத்தரவுகளை பின்பற்றுவதையும், உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை அறிந்துவைத்திருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ இன்றிரவு முதல், கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்.
- ▶ 70% இரட்டைத் தடுப்பூசி மருந்தளவு விகிதத்தில் கிடைக்கவிருக்கும் சுதந்திரத்தை நாம் அனைவரும் எதிர்நோக்கவேண்டும், ஆனால் இவை தடுப்பூசி போடப்படாத மக்களுக்குக் கிடைக்க மாட்டாது.
- ▶ கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பகுதிகளில் (LGAs), நிலைப்பாடான நிலைமை உருவாகியுள்ளது, ஆனால் நாங்கள் தொடர்ந்தும் பொதுச் சுகாதார உத்தரவுகளைக் கடைப்பிடிக்கவேண்டும் மற்றும் எங்கள் தடுப்பூசி விகிதங்களைத் தொடர்ந்தும் அதிகரிக்க வேண்டும்.
- ▶ யங் (Young) (முரும்பிட்ஜி உள்ளூர் சுகாதார மாவட்டம் - Murrumbidgee LHD) பகுதியில் கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன, அத்துடன் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்றாளர் ஒருவரும் கண்டறியப்பட்டுள்ளார். நோயறிஞர்கள் தொடர்பாகத் தயவுசெய்து விழிப்புடன் இருங்கள். இலேசான நோயறிஞர்களையேனும் கொண்டிருக்கும் எவரையும் பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருமாறு நாங்கள் வற்புறுத்துகிறோம்.
- ▶ கோவிட்-19 ஆனது, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருக்கிறது. நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ, அல்லது கர்ப்பமடைய முயற்சி செய்தாலோ, நீங்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. தடுப்பூசிகள் பரவலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவை, கருவுறுதலைப் பாதிக்காது அல்லது கருச்சிதைவு மற்றும் பிறப்புக் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்காது.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள், நோயை மிகத் துரிதமாகப் பரப்புகிறார்கள். இது உங்களைப் பாதுகாப்பதைப் பற்றியது மட்டுமல்ல - தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது, உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாக்க உதவுகிறது.